

Star Health and Allied Insurance Co. Ltd.

Date: January 30, 2025

Place: Chennai

Ref: SHAI/B & S/SE/184/2024-25

To, To

The Manager
Listing Department
Listing Department
Listing Department

BSE Limited

National Stock Exchange of India Limited

Phiroze Jeejeebhoy Tower

Exchange Plaza, 5th Floor, Plot C/1,

Dalal Street

G Block, Bandra-Kurla Complex

Maharashtra, India.

Scrip Code: 543412

Maharashtra, India.

Symbol: STARHEALTH

Dear Sir/ Madam,

Newspaper publication of Financial Results - December 31, 2024

Further to our letter ref SHAI/B & S/SE/176/2024-25 dated January 28, 2025 regarding outcome of Board Meeting please find enclosed a copy of the extract of the unaudited standalone financial results for the quarter and nine months ended December 31, 2024 published in Business Standard (English Edition) and Dinamani (Tamil Edition).

This disclosure is made in compliance with Regulation 47 and 52 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015,

Kindly take the same on record.

The above information is also hosted on the Company's website at www.starhealth.in

Thanking you,

For Star Health and Allied Insurance Company Limited

Jayashree Sethuraman Company Secretary & Compliance Officer

Encl: as above

Copy to: IDBI Trusteeship Services Limited, Asian Building, Ground floor, Ballard Estate, Mumbai-400 001, Maharashtra, India.

அறுபடைவீடு முருகன் கோயில்களில் ரு. 801 கோடியில் பணிகள்

சென்னை. ஜன. 29: அறுபடைவீடு முரு கன் கோயில்லஞக்கு சூ. 801.46 கோழில் தைக்கு மூருகன் கோயில்லஞக்கு சூ. 801.46 கோழில்ல ஐடிக்கு மூருகன் கோயில்லஞக்கு சூ. 801.46 கோழில்ல முருகன் கோயில்லஞக்கு சூ.284.17 கோடியில் 609 பணிகளும் பேறிக்கு சமை அறிக்கைய்க் அறை அமைச்சர் பி.கே.சேசம்பாபு தெரிவிந்தார். அறுபடைவீடு முருகன் கோயில்களின் மேம்பாட்டுப் பணிகள், மகா சிவராக் திர் பெருவிற்கள், மகா சிவராக் திர் பெருவிற்கள், மகா சிவராக் திர் பெருவிற்கள், மகா சிவராக் திர் பென்றையில் மறியில்களின் தெரியில்களின் தெரியில்களின் திருப் பணி குறித்து அமைச்சர் கோப்பாபு சென் கையில் உள்ள இந்த சமய அறுவையுக் தடை அறைகளையர் அலுவலக்கில் புகல் கையில் உள்ள இந்த சமய அறிகையத் தடை அறுவருக்கு மூருக்கும் கூடிய காறியில் சூ.246 கோடி, அதுத்தனிலில் சூ.183 கோடி, மரு தமனையில் உர் 61 கோடி, அறுவாழியில் சூ.46 கோடி, மருக்கும்.மடிம் காற்கலி சூ.16 கோடி அறுவாழியில் சூ.16 கோடி மறிப்பிட்டில் இருப்பணிகள் மேற் கொர்பப்ட்டு வருகின்றன.

அமைச்சர் பி.கே. சேகர்பாபு

அமைச்சர் பி.(
லுக்கு அண்டை மாநிலங்களிலிருந்து
அதிக் அளவில் பக்தர்கள் வருகதால்,
ஒத்55 கோடியில் மாற்று மணைப் பாதையும்,
சிறுகாபுரி கோயிலுங்கு ரூ. 50 கோடியில்
மாற்றப் பாகையும், அடைக்கு உடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்காகில் அனுமதிலை
மில் 160 அடி உயர சுருக்கல்லாலான முரு
கன் சிலையை நிறுவவுள்கோம்.
அறு படைவீடு முருக்கி கோயில்களுக்கு
60 வைது முதல் 70 வைதுக்குகிப்பட்ட 1.022
முத்த குடியக்கள் உட் காயில்லாகுக்கு
ஆன்பில் பயணமாக அழைத்துக் செல்லப்பட்டுள்ளனர்.
கேறும், பிப்ராவி மாதத்தில் 400 மூத்த
குழும்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். திமுக அரசு பொழுட்டேற்றபின்,
இதுவலை 90 முழுகள் கோயில்கள் சம்பட
2,400 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு
நடத்தப்பட்டுள்ளது.
2,500 கோயில்களில் குடமுழுக்கு:
பிப், 2 - ஆம் தேதி 67 கோயில்களுக்கு நட்டிருக்கு:
பிப், 2 - ஆம் தேதி 67 கோயில்களுக்கு நடை

பேறும் ஆடமுழுக்கோடு சேர்த்து 2.500 இருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடை பெற்றதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக அறுபடை கிடு முருகன் கோயில்களுக்கு கு.601.46 கோடியில் 275 பணிகளும். அறு படைவீடு அல்லாத முருகன் சோயில்க குக்குரு. 284.17 கோடியில் 609 பணிகளும் இருப்பாங்களும் விவகாரம் இருப் பரங்குன்றம். சப்பிரமணிய களாயி இருக் தோழில் பணக குகிக்க 1920 - அம் அணி

பரங்குன்றம், சுப்பரமணம் கனாய் தருக கோயில் மலை குறித்து 1930- ஆம் ஆண் டில் லண்டன் பிரிவியூ நீதிமன்றம் தீர்ப்பு

டில் லண்டன் பிரிவியூ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தொடர்ந்து, பல்வேறு காலகட்டங்க ளில் பிதாடர்ந்து, மல்வேறு காலகட்டங்க ளில் வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு களை வழங்கியுள்ளது. இறு சம்பந்தமாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை 2 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு பிப்பு-4-த் ஒத் திவைத்துள்ளது. அவரசும் விருப்புகின்ற மதச் கடங்குகளை முன்னோர் எப்படி பின் பற்றி வந்தார்களே அதே நிலை தொடர்ந்தால் அனைவருக்கும் அமைதியான ஒரு குழல் அமையும் என்றார் அவர்.

CORRIGENDUM LOYOLA COLLEGE (Autonomous)

Nungambakkam, Chennai – 600 034

Please refer to the college advertisement published on 24/01/2025 in Dinamani Newspaper inviting applications for appointment to various non-teaching posts (aided).

In the said advertisement, the qualification for the post of 'Storekeeper' may be read as 'Must have passed SSLC.' The above correction may please be noted. Other qualifications and conditions will remain the same.

(a) pnb Housing

[SECRETARY & CORRESPONDENT]

சாகித்திய அகாதெமி விருது 2025

சாங்த்திய அகாதெம் விருது 2025 2 0 2 5 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருகிற்குக் கமிற் உட்பட 24 இந்திய மொழிகளிலும் இந்திய எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் நலம் விரும்பிகள் மற்றும் வெளியீட்டாளர்களிடன்றத்த புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன. 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 (அதாவத் தனவரி 1, 2019 மதல் டிசம்பர் 3 1, 2 0 2 3 வரை! ஆகிய ஆண்டுகளில் முதன்முறையாக வெளியிட்பபட்ட புத்தகங்கள் மட்டுமே விருதக்குப் பரிசீலிக்கப்படும். இவ்விருத 81,00,000 பண நொக்கமும் சாகித்திய அகாதெமியின் முத்தினர் பொறிக்கப்பட்ட செப்பு விருதம்பட்டையும் கொண்டது. இவ்விருதுக்கு விண்ணப்பிப்போர் விண்ணப்பப்ப் படிவத்துடன் புத்தகர் ஒரு பிரதியை

கொண்டது. இவிறுதுக்கு விண்ணப்பிப்போர் விண்ணப்பப் படிவத்துடன் புத்தகத்தின் ஒரு பிரதியை 28 **பிப்ரவரி 202**5 க்குள் சமழ்ப்பிக்க வேண்டும். விருதைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, www.sahitya-

அகாதெமி விருதிற்கான விதிகளைப் பார்க்கவும்

in என்ற இணையகளக்கில் உள்ள சாகிக்கிய

ஒப் செயலா சாகித்திய அகாதெயி, புதுதில்

கோ – ஆப்டெக்ஸுக்கு புதிய கட்டடம்...



பூரில் புதிதாக கட்டப்படவுள்ள கோ – ஆப்டெக்ஸ் திறுவனத்தின் ஒருங்கிணைந்த விற்பனை வச தலைமைச் செயலகத்திலிருந்து புஒன்கிறமை அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின். பு அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி, தலைமைச் செயலர் நாமுருகளுந்தில் உள்ளிட்டோர்

STAR Health

STAR HEALTH AND ALLIED INSURANCE COMPANY LTD

STATEMENTS OF FINANCIAL RESULTS FOR QUARTER AND NINE MONTHS PERIOD ENDED DECEMBER 31, 2024

Total Income from Operations (Note 1) 28.696 98 767 86,191 93,913 1.12.885 Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary II Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary Item) 21,514 28,956 64,535 70,270 84,501 Total Comprehensive Income for the per (Comprising Profit / (loss) for the period (after tax) and Other Comprehensive In-(after tax) Paid up Equity Capital 58,768 58,511 58,768 58,511 58,528 serves (excluding Revaluation Reserve 6.43.389 5.61.036 6.43.389 5.61.036 5.75,634 Securities Premium Account 6.07.356 6.03.709 6.07.356 6.03.709 6.04.056 7.02.000 7.02.000 6.33.924 Paid up Debt Capital 47,000 47,000 47,000 47,000 Outstanding redeems (Quantity and Value) 11 NA NA NA NA 12 Debenture Redemption Reserve Earnings per share (face value of ₹ 10/- each) 13 1. Basic (in ₹) 3.66 4.95 11.01 12.06 14.48 10.85 11.79 3.62 4.86 Debt Equity Ratio (No. of times) 0.07 0.07 0.08 0.07 15 Debt Service Coverage Ratio (No. of times) 28.69 38.40 28.89 31.31 28.39 Interest Service Coverage Ratio (No. of times) 28.69 31.31 28.39

nts Gross Written Premium (GWP)

total income count operations represents of Course system From the Course for the Course of Course for the Course of Course for the Course of Course for the Course for the

4. The above is an extract of the detailed format of quarterly and year to date Financial results filed with the Stock Exchange under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosure requirements) regulations, 2015. The full format of quarterly and year to date Financial results are available on the website of Stock Exchanges (www.rseindia.com) and (www.bseindia.com) and the Company (www.starkeeth.in).

Registration No. and Date of Registration with the IRDAI: 129/16.03.2006

The same can be accessed by scanning this QR Code.

For And On Behalf of Board of Directors

te: January 28, 2029

Al/2024-25PRINT (FR FOR THE NINE MONTHS ENDED 31ST DECEMBER 2024)/001. Insulin on risk factors, terms and conditions please road the safety forchure carefully before conditions of the safety for the safety for

எஃப்ஐஆர் கசிவு விவகாரம்: காவல் துறை எல்லை மீறினால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, ஜன. 29: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலிபல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அழிக்கை எெஃப்ஐஆரி கசிந்த விவசாரத்தில் விசாரணை என்ற பெயரில் சாவல் அரை எல்லை மிறாரல் உச்ச நீத் மன்றத்தை அனுகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அண்ணா பல்கலைக்குநக மாணவி பாலியல் வன்கொ டுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் செய்தியான கர் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்

சன் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயாடிதமழைத தில் முறைப் ப்பட்டது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வழக்குறைஞர் குரிய பிரசாசம் சென்னை உயர்நீ திமன்ற நீதிழகள் எஸ்.எய்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு முன் முறையிடு செய்தார். அப்போது அவர், விசாரணை என்ற பெயரில் செய் தியாளர்களின் கைப்பேசிகளை பறிமுதல் செய்வதாக வும், ஏற்கெனவே நிறப்பிசிகப்பட்ட உத்தரவில் மீடியா எலிக் காக்க உக்காவர் இல்லை என்றும் கட்டிக்காட்டிய

வும், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மீடியா குறித்து எந்த உத்தரவும் இல்லை என்றும் கட்டிக்காட்டி கார். மேலும், செய்தியானர்களிடம் தனிப்பட்ட விவரங் களை கேட்டு துன்புறுத்துவதாகவும் இது குறித்து தாங் கள் (நீத்பிதன்) தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு பநில் அளித்த வழக்குரைஞர் குரிய பிரகாசம், காவல்துறை ஆணையர் குறித்த கருக்குகள் தொடர் பான மேல்முறையிருகான் உச்சநீதிமன்றத்தில் நிலுவை வில் உள்ளது. பத்திரிலையாளர் சுதந்திரம் பாதுகாக்கப் பட வேண்டும் என தெரிவித்தார். அறந்து நீத்பதி எஸ்.எம்.கப்ரமணியம், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரிஸ்லையில் வீசாரணைய், ஏற்கெனவே

அதற்கு நதபது எஸ்.எம்.சுப்பமணியம், ஏற்கணண் பிறப்பிக்கப்பட்ட உத்தாலில் வீசாரணை குறித்து தெளிவாக குறிப்பிட்டதாகவும் அதன் அடிப்படையில் மட்டுமே வீசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், முதல் தகவல் அறிக்கை பொதுத் தனத்துக்கு வந்த பிறகு அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும், காவல்துறை எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறும் நீதிபதி கூறினார்.

குற்றச் சம்பவங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

சென்னை, ஜன. 29: தமிழகத்தில் நிகழ்ந்த குற்றச் சம்ப வங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தூர். இது குறித்து அவர் சென்னை மீல் செய்தியாளர்களிடம் புதன்கி

யில் செய்தியாளர்களிடம் புதன்கி முமை சுறியதாவது: அரிட்டாபட்டி டங்ஸ்டன் கரங்கம் குறித்து மாநில அரசு முறையான தக்கல்கள் கொடுக் காத நிலையிலும் மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சுரங்க ஏலத்தை ரத்து செய்துள்ளது. இதற்கு ஒரே

அரசு சுரங்க எவத்தை ரத்து செய்துள்ளது. இதற்கு ஒரே காரணம் பிரதமர் மட்டும்தான். இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூர், அரிட் டாபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மத்திய சுரங்கத் துறை அமைச்சர் வெள் ரெட்டி வியாழக்கிழமை (ஆன.30) சென்று மக்களை சந்திக்கவுள்ளார். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், பட்டியலின சமு கத்தினர் மீதான குற்ற சம்பவங்கள் அடுகளித்துள்ளன. குற்றச் சம்பவங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெள்மிட வேண்டும் என்றார் அவர்.

தேங்காய் விலை கிலோ ரூ.100

சென்னை, ஜன. 29: கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ ரூ. 100–க்கு

சென்னை இடை 29: ப்சாயம்ப்படு சந்தையல பந்தமாய யலைம் திறையை என பூர்துள்ள நிலையில் அரு தி லொர ரூ. 100-க்கு விற்பணையானது. தமிழ்த்தன் நிலையில் அரு தி லொர ரூ. 100-க்கு விற்பணையானது. தமிழகத்தில் கோலை, திரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முத்து, தினசரி 15 முதல் 18 லாரிகளில் சுமார் 250 டன் அள வுக்கு தேங்காம், கோயம்பேடு சந்தைக்கு விற்பணைக்காக கொண்டுரைப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சுமார் 70 டன் அளவிலான தேங்காய்கள் மட்டுமே கொண்டு வரப்படுவதால், விலையும் தோடர்ந்து அதிவரித்து வருகிறது. புதன்கிறவரை இருவரிக்கு விற்பணையில் ஒரு கெல்காய் ஒரு கிலை திற்பணையில் ஒரு கெல்கரம் ஆர் 75 வரையிலும், சில்லறை விற்பணையில் ஒரு கேல்காய் தூர் சில்லறை விற்பணையில் ஒரு தெல்கரம் ஆர் 75 வரையிலும், சில்லறை விற்பணையில் ஒரு தேங்காய் தரு சில்லறை விற்பணையாகிறது. இது குறித்து தேங்காய் கொத்த வியாபாரிகள் கூறியதா விறப்பன் கொடிய கருக்கரில் தம் சிறையில் முறித்துர்கள் இது தேங்காய் விறக்கு கர்வருக்கு வரங்கும் சுறைந்துர்கள் தால், தேங்காய் வருக்கும் சுறைந்துர்கள் தால், தேங்காய் வருக்கும் அரவும் காட்டுவதாலும் தேங்காய் விலை அடுகாடுத்தில் அரவம் காட்டுவதாலும் தேங்காய் விலை அதிகரித்துர்கள் து. இந்த விலை உயர்வு 2 மாததிகள் வரை நிடிக்க வாய்ப்புள்ளது என்றனர்.



போதைக்கு அடிமையாதல் என்பது ஒரு மருத்துவ நிலை,

இதை பற்றிய மௌனத்தை உடைத்தெறியுங்கள்

ADDICTION

BREAKING MIOT இன் போதை பழக்க மீட்பு நிபுணர்களின் விழிப்புணர்வு உரையாடல்

எங்கள் போதை பழக்க மீட்பு நிபுணர்கள் கூறுவதைக் கேளுங்கள். ாயகள் கபாறை பழக்க மட்பு நபுலங்கள் கூறுவனத்த கேளுங்கே போதைக்கு அடிமையாவது உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தையும் பாதிக்கலாம். மியாட் நடத்தும் இந்த சிறப்பு வீழிப்புணாவு நிகழ்வில் கலத்துகொள்ளுங்கள், எங்களுடன் கைகோத்து போதை பழக்கத்தை வெல்வதற்கான உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.

நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

தலைப்பு மற்றும் பேச்சாளர்

போதைப் பழக்கத்தின் உளவியல்: திருமதி. லட்சுமி பிரியா, மருத்துவ உளவியலாளர்.

நடத்தைக்கு அடிமையாதல் (குதாட்டம், இணையவழி விளையாட்டு, இணையம் மற்றும் ஷாப்பிங் அடிமையாதல்): டாக்டர் லட்சுமி பிரபா, மனநல மருத்துவர்.

மது மற்றும் போதைப் பழக்கம்:
 மனநலத் துறைத் தலைவர் டாக்டர் குறிஞ்சிநாதன்.

கையளைக் கேம்ஸ்டிய அறகுறுகள் • புகைப்பிடித்தல், புகையிலை உட்கொள்ளுதல், குடிப்பழக்கம் அல்லது போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கலான வழக்கங்கள் ● கல்லூரியிலோ அல்லது பணியிடத்திலோ மோசமான செயல்திறன் ● இவைசார்ந்த உடல்நலப் பிரச்சனைகள் ● அசாதாரண மனநிலை மாற்றங்கள் ● உணவு மற்றும் உறங்கும் பழக்கம் சீரகுலைதல் ● உறவுகள் பாதிக்கப்படுதல் ுள் பதியுக்கு 'அழைக்கவும் 75400 46044 / 98411 60194 இது 2 அல்லது ஆள்ளலளில் பதிவு செய்ய செருநியீட்டை இதும் கணை செய்யவும், மூள் பதிவு கட்டாயம். இதும் கணை செய்யவும் நூள் பதிவு கட்டாயம். இடம்: நிட்சீட ஆடிட்டோரியம், MIOT இன்டர்நேஷனல்

BETTING ON THE BUDGET

Why media and policy circles are abuzz with expectations of big announcements on Saturday

ASIT RANJAN MISHRA

ithin days of Finance Minister Nirmala Sitharaman presenting her maiden Budget in July 2019, following Prime Minister Narendra Modi's landside victory for a scornd consec minister Narendra Modi sland-silde victory for a second consec-utive term, concerns about a deeper economic slowdown began to gain momentum. In response, the government announced a series of sector-spe-cific measures, with the biggest highlight being a corporate tax cut to 22 per cent in September that year. It triggered the biggest

that year. It triggered the biggest market rally in a decade.

The current parallels with 2019 are striking. In FY20, economic growth slowed down to 5, per cent in the June quarter, the slowest pace in six years, followed by 4.7 per cent in the September quarter. Though the corporation tax cut was introduced to some many control of the corporation tax cut was introduced to some an investment left.

corporation tax cut was intro-duced to spur an investment-led economic revival, the Covid-19 pandemic ultimately derailed the effort. With Sitharaman set to present her second Budget in the third term of the Modi govern-ment amid an economic down-turn and slowing consumption demand, media and policy cir. demand, media and policy cir-cles are abuzz with expectations of major announcements on Saturday.

2019 redux?

There are growing concerns about an economic slowdown, reminiscent of 2019, as economic growth unexpectedly decelerated to a seven-quarter low of 5.4 per cent in the September quarter of FY25. While the rural economy is

AT A GLANCE (in %) Capex/GDP — Revex/GDP 2.4 16.0 2 33-1<mark>1.44</mark>7_13.0 10.0 1.8 4.0 _[1.54 FY25 BE FY18 FY25 BE FY18

believed to be on a recovery path.

urban consumption is seen as a drag on the overall growth. High-frequency indicators, such as sluggish retail sales, slower non-food credit growth, and declining personal vehicle sales have further supported this narrative. Pronab Sen, former chief statistican of India, says the 2019 episode reflected a huge distributional effect from demonetisation and that showed up in consumption, while this time around tion and that showed up in con-sumption, while this time around it is a distributional effect arising out of the Covid lockdown after the post-pandemic pent-up demand faded. "This distribu-tional effect is going to stay for a while, because what you have now is a situation where the bal-arce between MSMEs and corneance between MSMEs and corpo rations has permanently altered. And everything is going to depend on what the investment intent of corporations are. At the

moment, the corporates seem to will give you 6 per cent GDP gross domestic product)

(gross domestic product)
growth, "Sen says.
Kunal Kumar Kundu, India
Economist at Societe Generale,
said in a recent report that India's
post-pandemic cyclical upswing
had hit a structural barrier.
"Persistently weak job creation
and anaemic wages lie at the
heart of the slowdown setting heart of the slowdown, setting

heart of the slowdown, setting the structural limit to growth as weak household balance sheets pull down aggregate domestic demand that experienced short cyclical bursts, he added. Sen agrees, holding that the 54 per cent growth in the September quarter is not an aberration but a return to what should be the normal, which was pretty much the pre-pandemic trend. "The labour income has lost big time. Employment is a

problem, real wages are a prob-lem, and hence one should expect demand to be weak," he says.

demand to be weak," he says. In a recent paper by the Centre for Social and Economic Progress (CSEP) tilted, "Will consumption revive", economist Renu Kohli said the sharp slide in private final consumption demand in 2023-24 after a two-year expansion following the pandemic appeared similar to a deceleration from 2017-2018 followed by a crewin collamse in deceleration from 2017–2018 fol-lowed by a growth collapse in 2019–2020. "A prolonged decline in consumption expenditure is a serious discouragement for busi-ness investments and slows down growth that critically hinges on the twin components (consumption and investment)," she added.

she added.
Sen says the capital intensity
of the Indian economy has gone
up, simply because the bulk of
the growth impetus is coming

either from the government or from corporates, both of which from corporates, both of which have very low labour intensity. have very low labour intensity. "Government spending on capex depends on what you are constructing and who is constructing. If they are constructed by large construction firms, those are mostly mechanised and do not lead to employment generation," he adds.

Policy options

Though the corporate tax cut in 2019 is often criticised as an effort to solve a demand side problem through a supply side measure, the Modi government has opted for more supply side measures, including production-linked incentive schemes and higher capex spending, to revive the

economy.

Sen says a corporate tax cut is good in the time of supply constraints, but completely useless

during demand constraints. "The during demand constraints. "The government tried to revive the conomy by increasing government investment for three years, but it did not work. Now it has to think differently. In a situation of this kind, the government should be focussing much more on spending on rural development. Unfortunately, that runs into politics because rural development.

Unfortunately, that runs into politics, because rural development is mostly in the hands of the states and the issue becomes who should get the political credit," he says.

Therefore, Sen believes, the response this time should be to get MSME's back on their feet to boost job creation. "You have too many people working in a job that is completely unremunerative. The answer is to facilitate

that is completely unremunerative. The answer is to facilitate funding for MSMFs for more investment. This looks like a supply-side measure but works on the demand side," he adds. Prasanna A, head of Fixed Income Research at ICICI Securities, said that with the government large all limit on how much it can spend on capex, as spend on capex, as evidenced by the

year-to-date spending, the Budget will have a decision to isuaget will have a decision to make on how to spend the excess resources available. "The government may be tempted to either increase the existing welfare outlays or introduce some new schemes. But as 2025 is not a schemes. But as 2025 is not a major election year, we find that unlikely. With the Eighth Pay Commission set up, (which is) likely to be implemented in FY27 and FY28, there is an organic spending increase coming through in the subsequent two Budgets. That should limit the incentive for going big in this Budget," he added.

With consumption demand faltering and economic activity slowing, Prasanna believes this may open in space for the gove.

slowing. Prasama believes this may open up space for the government to provide relief on income tax, as its share in overall tax collections has risen sharply from 2.4 per cent in FY95 or m 2.4 per cent in FY96 or m 2.4 per ce

opportunity by the government to provide some support to the economy. With the limits to

economy. With the limits to capex spending seen over the last two years and the utility of further welfare spending questionable, the easiest path of fiscal current would iest path of fiscal support would be by cutting taxes. We expect the Budget to incorporate tax cuts and still tar-get a fiscal defi-cit of 44 per cent of GDP (for FY26)."

IY26)."
Sen agrees that there is scope for widening the tax slabs. "The problem is, our tax slabs are too narrow and you hit the maximum tax rate pretty early. You can change that structure, but tax rates should not be tampered with," he says.
When Sitharaman stands up the deliver here record eighth controlled.

to deliver her record eighth con-secutive Budget at 11 am on Saturday, the middle class will be watching closely.

Direct tax decoded. Without taxing the mind.

Budget questions, answered with 50 years of Insight.



On Business Standard Newspaper | App | Website | YouTube

Don't miss our special Budget edition on Sunday, February 2 To book your copy sms reachbs to 57575 or email order@bsmail.in



businessstandard 🗶 bsindia 🧿 business.standard

business-standard.com



STAR HEALTH AND ALLIED INSURANCE COMPANY LTD

The current parallels with 2019 are striking. In FY20, economic growth slowed down to 5.1 per cent in the June quarter, the slowest pace in six years followed by

STATEMENTS OF FINANCIAL RESULTS FOR QUARTER AND NINE MONTHS PERIOD ENDED DECEMBER 31, 2024

| | | | | | | (₹ in lakhs) |
|----------|---|-----------------------------------|-----------------------------------|-----------------------------------|-----------------------------------|------------------------------|
| | | Three Months Ended | | Nine Months ended | | Year ended |
| Sr No | Particulars | December 31, 2024 Unaudited | December 31, 2023 Unaudited | December 31, 2024 Unaudited | December 31, 2023 Unaudited | March 31, 2024 Audited |
| 1 | Total Income from Operations (Note 1) | 3,79,612 | 3,60,581 | 11,64,335 | 10,28,613 | 15,25,445 |
| 2 | Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Item) | 28,696 | 38,767 | 86,191 | 93,913 | 1,12,885 |
| 3 | Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary Item) | 28,696 | 38,767 | 86,191 | 93,913 | 1,12,885 |
| 4 | Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary Item) | 21,514 | 28,956 | 64,535 | 70,270 | 84,501 |
| 5 | Total Comprehensive Income for the period (Comprising Profit / (loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax) | NA | NA | NA | NA | NA |
| 6 | Paid up Equity Capital | 58,768 | 58,511 | 58,768 | 58,511 | 58,528 |
| 7 | Reserves (excluding Revaluation Reserve) | 6,43,389 | 5,61,036 | 6,43,389 | 5,61,036 | 5,75,634 |
| 8 | Securities Premium Account | 6,07,356 | 6,03,709 | 6,07,356 | 6,03,709 | 6,04,056 |
| 9 | Net Worth | 7,02,000 | 6,19,328 | 7,02,000 | 6,19,328 | 6,33,924 |
| 10 | Paid up Debt Capital | 47,000 | 47,000 | 47,000 | 47,000 | 47,000 |
| 11 | Outstanding redeemable preference shares (Quantity and Value) | NA | NA | NA | NA | NA |
| 12 | Debenture Redemption Reserve | - | - | - | | - |
| | Earnings per share (face value of ₹ 10/- each) | | | | | |
| 13 | 1. Basic (in ₹) | 3,66 | 4.95 | 11.01 | 12.06 | 14.48 |
| | 2. Dijuted (in ₹) | 3,62 | 4.86 | 10.85 | 11.79 | 14.19 |
| 14 | Debt Equity Ratio (No. of times) | 0.07 | 0.08 | 0.07 | 0.08 | 0.07 |
| 15 | Debt Service Coverage Ratio (No. of times) | 28.69 | 38.40 | 28.89 | 31.31 | 28.39 |
| 16 | Interest Service Coverage Ratio (No. of times) | 28.69 | 38.40 | 28.89 | 31.31 | 28.39 |

1. Total Income from Operations represents Gross Written Premium (GWP)

2. The Indian Accounting Standards (IND AS) are currently not applicable to Insurance Companies in India.

3. The above results for the Nine months ended December 31, 2024 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors in their meeting held on January 28, 2025 and the Joint Statutory Auditors of the Company have reviewed the same.

4. The above is an extract of the detailed format of quarterly and year to date Financial results fled with the Stock Exchange under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosure requirements) regulations, 2015. The full format of quarterly and year to date Financial results are available on the website of Stock Exchanges (www.nseindia.com) and (www.bseindia.com) and the Company (www.starheath.in).

Registration No. and Date of Registration with the [RDA]: 129/16.03.2006

The same can be accessed by scanning this QR Code.

Place: Chennai Date: January 28, 2025



Anand Roy Managing Director & Chief Executive Officer DIN: 08602245

SHAI/2024/5/PRINT (FR FOR THE NINE MONTHS ENDED 31ST DECEMBER 2024)001. Insurance is the subject matter of solicitation. For more details on risk factors, terms and conditions please read the sales brothune carefully before concluding a sale. IRDAI clarifies to public that IRDAI or its officials do not involve in activities (lase all or ally ind or insurance or financial products nor invest premiums. IRDAI does not announce any bonu Public receiving such phone calls are requested to lodge a police compliant along with details of phone call, number.